

ரோக்மா இலவச அஞ்சல்வழி வேதாகமக் கல்வி

தபால் பெட்டி எண் - 9, No.8, பாரதியார் 2 வது தெரு, S.S. காலனி மதுரை - 10. Ph. 0452 - 4354302

மனந்திரும்புதல்

முன்னுரை :

தற்காலத்தில் ஆலய மேடைகளிலிருந்து சொல்லப்படும் செய்திகள் மனந்திரும்புதலின் தவையையும், அர்த்தத்தையும் வலியுறுத்துவது அரிதாயிருக்கிறது. அவ்வார்த்தை பெரும்பாலும் மறந்துபோனதாகக் காணப்படுகிறது. மனந்திரும்புதல், உலகெங்கும் உள்ள யாவருக்கும் அத்தியாவசியமானதாக இருக்குமென்றால் அவ்வார்த்தையின் அர்த்தத்தையும், நடைமுறைப் பயிற்சியையும் பற்றி நாம் அறிந்துகொள்ளல் வேண்டும்.

இப்பாடத்தில் நாங்கள் அதை தெளிவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் எண்ணுகிறோம். ஒரு மனிதன் இரட்சிக்கப் படுவதற்கு, மனந்திரும்புதலின் அத்தியாவசியத்தை வேதாகமம் எவ்விதம் போதிக்கிறது என்பதையும், இரட்சிக்கப் பட்டவனுக்கும், இரட்சிக்கப் டாதவனுக்கும் மனந்திரும்புதல் எவ்வளவு தேவை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இப்பாடத்தின் முக்கியவத்துவம் :

இன்று பலர் கிருபையின் நாட்களில் வசிக்கும் நமக்கு மனந்திரும்புதல் நடைமுறையில் தேவையில்லை என்று எண்ணி அதன் அவசியத்தை மறுக்கின்றனர். இந்த யுகத்தில் ஒருவன் விசுவாசித்தால் மட்டும் போதும் என்று சிலர் எண்ணுகின்றனர். இன்னும் சிலர் மனந்திரும்புதலின் தேவையை மறுதலிப்பதில்லை. ஆனால் அதை அசட்டைசெய்து, அதை விட்டுக் கடந்து செல்கின்றனர். இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளாத, மனந்திரும்பாத இலட்சக்கணக்கான மக்கள் சபைகளில் சேர்க்கப் படுகின்றனர். அதன் பலனாக அவர்கள் பெயரளவில் கிறிஸ்தவர்களாகவே காணப்படுகின்றனர். ஆதலால், மனந்திரும்புதலின் உண்மையைப் பற்றி உலகமெங்கும் உள்ள மக்களுக்கு விவரிப்பதும், போதிப்பதும், பிரகடனம் செய்வதும் மிக முக்கியமாகும்.

பாடம்

I. மனந்திரும்புதலின் அர்த்தம் யாது?

எதிர்மறையாக :

1. ஆழ்ந்த வருத்தம் அடைதல் மட்டுமன்று :

குற்றவாளிகள் தாங்கள் தண்டனையின் பயத்தை சந்திக்க நேரும்பொழுது, தங்கள் செயலுக்காக ஆழ்ந்த வருத்தம் கொள்கின்றனர். ஆனால் இது அவர்களின் பாவத்தைக்குறித்த வெறுப்பும் அல்ல, தேவனிடத்தில் திரும்புதலும் அல்ல. யூதாஸ் தான் செய்த துரோகத்தைக்குறித்து மனஸ்தாபப்பட்டான் (மத்தேயு 27:3). எப்பொழுதென்றால், கிறிஸ்து தண்டனைக்கு உட்பட்டார் என்பதை அறிந்ததும் இதைக்குறித்து அதிக மனம் வருந்தினான். ஆனால் இது தன் பாவத்தைக்குறித்த மனவருத்தமுமல்ல, பாவத்தைவிட்டுத் திரும்பின மனவருத்தமுமல்ல. தான் செய்த காரியத்தைக் குறித்து வருத்தப்பட்டு தான் அதை செய்யாதிருந்திருக்கலாம் என்று மட்டும் வருந்தினான்.

2. மறுமலர்ச்சி மட்டுமன்று :

பலர் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியடைகின்றனர். ஆனால் கிறிஸ்துவில் புது ஜீவனைப்பற்றி ஒன்றும் அறிந்ததில்லை. மறுமலர்ச்சி என்பது ஒருவன் தானாகவே தன் வாழ்க்கைமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ளுதல், ஒரு பழக்கவழக்கத்தை விட்டுவிடுதல், ஒரு ஆலயத்தைச் சேர்ந்துகொள்ளுதல் போன்றவை ஆகும்.

3. சாதாரண துக்கம் கொள்வது மட்டுமன்று :

பாவத்திற்காக துக்கம் கொள்வது இரட்சிப்பின் ஒரு அம்சமாக இருந்தாலும் அதை மனந்திரும்புதல் என்று எண்ண முடியாது. 2 கொரிந்தியர் 7:10-ம் வசனத்தில் பவுல் அப்போஸ்தலர் சொல்வது என்னவென்றால், “தேவனுக்கேற்ற துக்கம் இரட்சிப்புக்கு ஏதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது.”

4. பாவநிவாரணம் செய்வது மட்டுமன்று :

பாவநிவாரணம் செய்வது ஒரு குற்ற உணர்வுள்ள பாவி தன் பாவத்திற்காகச் செய்யும் நிவாரணம் ஆகும் (மாற்கு 10:45). கிறிஸ்து இயேசு நம் எல்லா பாவங்களுக்காகவும் முற்றிலுமாக பாவநிவாரணம் செய்துமுடித்துவிட்டார் (1 பேதுரு 2:24). மக்கள் யாவரும், பாவநிவாரணம் செய்யவேண்டும் என்று தேவன் கட்டளையிடுகிறார் என்று

வேதம் சொல்லவில்லை, ஆனால் மனந்திரும்பவேண்டுமென்று தேவன் கட்டளையிடுகிறார் (அப்போஸ்தலர் 17:30). இரட்சிப்பு பாவநிவாரணத்தின் மூலம் கிடைக்கும் என்றால் பாவமன்னிப்பை நாம் கிரயத்திற்குக் கொள்ளலாமே!

நேர்மறையாக :

1. மனந்திரும்பு என்ற வினைச்சொல்லுக்கு “மெட்டெனோ” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ஒருவனுடைய எண்ணத்தையும், நோக்கத்தையும் மாற்றுவது என்பதாகும். புதிய ஏற்பாட்டில், பாவத்திலிருந்து திரும்புகின்ற ஒரு நல்ல மாற்றத்தைக் குறிப்பதாகும்.
2. மனந்திரும்புதல் என்ற பெயர்ச்சொல்லுக்குப் பயன்படுகிற வார்த்தை “மெட்டெனாய்சு” இது சாதாரண மன மாற்றத்தைக் குறிக்கும். ஒரு தீங்கிலிருந்து அல்லது பாவத்திலிருந்து மனந்திரும்புதலைக் குறிக்கும் சொல்லாக பயன்படுகிறது.
3. 2 கொரிந்தியர் 7:8, மத்தேயு 21:29 வசனங்களில் பயன்படும் வார்த்தை “மெட்டெனோமாய்சு” என்பது. ஆழ்ந்த வருத்தம் அல்லது இதயத்தின் துக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதாகும்.
4. உண்மையான மனந்திரும்புதல் என்பது ஒருவனின் மனது, உணர்ச்சி, சித்தம் இவற்றைப் பொருத்ததாகும்.

II. உண்மையான மனந்திரும்புதல் எப்பொழுது ஏற்படுகிறது?

- அ. ஒருவர் தன் மனதில் “நான் ஒரு குற்றமுள்ள பாவி, நான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன், அவருடைய கோபத்திற்கு நான் பாத்திரவான்” என்று சொல்லும்பொழுது (சங்கீதம் 32:5; 51:3,4; லூக்கா 13:2-5).
- ஆ. அவனுடைய இருதயத்தில் தான் செய்த பாவத்தைக்குறித்து உண்மையான துக்கம் இருக்கும்பொழுது (2 கொரிந்தியர் 7:10,11; அப்போஸ்தலர் 3:20; லூக்கா 10:13).
- இ. ஒருவன் தன் முழு சித்தத்துடன், பாவத்தைவிட்டுத் திரும்பி, தன் விக்கிரகங்களை புறக்கணித்து, கிறிஸ்துவின் சவிசேஷத்தில் முழு நம்பிக்கை வைத்து, தேவனுக்கு ஊழியம் செய்ய தீர்மானிக்கும்பொழுது (மாற்கு 1:15; எசேக்கியேல் 14:6; 1 தெசலோனிக்கேயர் 1:9; அப்போஸ்தலர் 26:20).

எடுத்துக்காட்டு :

மனந்திரும்புதலுக்கு தகுந்த சிறந்த மாதிரியை நாம் கெட்டகுமாரன் கதையில் காண்கிறோம் (லூக்கா 15:11-24).

- அ. வசனம் 17, “அவனுக்கு புத்தி தெளிந்தபொழுது.” இது அவன் அறிவைக் குறித்ததாகும். உண்மையைக்குறித்து தெளிவடைந்து தன் குற்றத்தை ஒத்துக்கொண்டான்.
- ஆ. “நான் பசியால் சாகிறேன்,” “உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல” இங்கு அவன் உணர்ச்சிகளைப் பார்க்கிறோம். தான் மதியீனமாயிருந்ததை உணர்ந்து துக்கம் கொண்டான்.
- இ. “நான் எழுந்து என் தகப்பனிடம் செல்லவேன்” – இது அவன் சித்தம்.

குறிப்பு:

அறிவுக்கேற்ற ஒப்புக்கொள்ளுதலும், இதயப்பூர்வமான துக்கமும் போதாது. அவன் இன்னும் வீட்டிற்கு வரவேண்டும். உண்மையான மனந்திரும்புதல் எப்பொழுதும் விகவாசத்தோடு சம்பந்தப்பட்டது (மாற்கு 1:15; அப்போஸ்தலர் 20:21). தெசலோனிக்கேயர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு திரும்பினபொழுது பவுல் அதை விகவாசத்தின் கிரியை என்று கூறினார் (1 தெசலோனிக்கேயர் 1:3,9). எத்தனையோ வசனங்களில் மனந்திரும்புதலைக்குறித்து சொல்லாமல் இரட்சிக்கப் படுதல் விவரிக்கப்படுகிறது. ஆனால் எப்பொழுதும் மனந்திரும்புதல் அதில் உள்ளடங்கியுள்ளது.

III. மனந்திரும்புதல் கொள்கை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகிறதா?

அ. பழைய ஏற்பாடு :

1. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினைவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள் (யோனா 3:10).
2. யோபு தூளிலும், சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்பட்டான் (யோபு 42:6).
3. எசேக்கியேல் இஸ்ரவேல் மக்களை மனந்திரும்பும்படி அழைத்தார் (எசேக்கியேல் 14:6; 18:30).
4. உபாகமம் 30:2; 1 இராஜாக்கள் 8:33; 2 நாளாகமம் 7:14; நெகேமியா 1:9; நீதிமொழிகள் 28:13; ஏசாயா 55:6,7; ஓசியா 10:12-14. இவ்வசனங்கள் யாவும் மனந்திரும்புதலுக்கு எடுத்துக்காட்டாகவும், மாதிரிகளாகவும் அமைந்துள்ளன.

ஆ. புதிய ஏற்பாடு :

1. யோவான்ஸ்நானகன் பெந்தெகொஸ்தே நாளுக்குமுன் மனந்திரும்புதலைக்குறித்துப் பிரசங்கித்தான் (மத்தேயு 3:2,7,8).

2. இயேசுகிறிஸ்து பெந்தெகொஸ்தே நாளுக்குமுன் மனந்திரும்புதலைக் குறித்தே பேசினார் (மத்தேயு 4:17, மாற்கு 1:15, 2:17; லூக்கா 5:32, 13:3-5).
3. பெந்தெகொஸ்தே நாளிலும் அதன் பின்னும் பேதுரு மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கித்தான் (அப்போஸ்தலர் 2:38; 3:20; 2 பேதுரு 3:9).
4. பெந்தெகொஸ்தே நாளுக்குப்பின் பவுல் மனந்திரும்புதலைக் குறித்துப் பேசினார் (அப்போஸ்தலர் 17:30; 20:21; 26:20; ரோமர் 2:4; 2 தீமோத்தேயு 2:25)

IV. இந்த கிருபையின் காலத்தில் மனந்திரும்புதல் யூதருக்கு மாத்திரம் ஏற்றதா? அல்லது எவ்விடங்களிலுமுள்ள யாவருக்கும் ஏற்றதா?

குறிப்பு:

சிலர் இந்த கிருபையின் காலத்தில் மனந்திரும்புதல், சவிசேஷ செய்தியின் ஒரு பகுதி அல்லவென்று விநோதமாகப் போதிக்கின்றனர்.

- அ. பெந்தெகொஸ்தே நாளில் பேதுருவின் மனந்திரும்புதலின் செய்தி முற்றிலும் யூதருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது என்பது மெய்தான் (அப்போஸ்தலர் 2:38). புறஜாதிகள் அந்த சமயம் சவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் காலத்துச் சபை, விசுவாசிகளான யூதரால் மட்டுமே ஆனது.
- ஆ. லூக்கா 24:47-ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட பெரிய கட்டளையின்படி, இயேசுகிறிஸ்து மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் பிரசங்கிப்பவேண்டியது என்று கட்டளையிட்டார்.
- இ. அப்போஸ்தலர் 17:30-ல் பவுல் கிரேக்க தேசத்திலுள்ள புறஜாதியினருக்கு பிரசங்கித்துச் சொன்னது என்ன வெனில், “இப்பொழுதோ மனந்திரும்வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.”
- ஈ. மேலும் அப்போஸ்தலர் 26:20-ம் வசனத்தில் பவுல், முன்பு எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர் களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தார்.
- எ. மறுபடியும் ரோமர் 2:4-ம் வசனத்தில் பவுல் புறஜாதியாரிடத்தில் “தேவதயவு நீ மனந்திரும்பும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?” என்று பிரசங்கித்தார்.

குறிப்பு:

மனந்திரும்புதல் என்பது நம் எல்லாருக்கும் அதாவது இன்று எங்குமுள்ள எல்லா மக்களுக்கும், யூதருக்கும், புறஜாதியாருக்கும் தேவையானதாகும்.

V. மனந்திரும்புதல் தனிப்பட்ட ஒருவனுடைய இரட்சிப்புக்கு முற்றிலும் தேவையானதா?

- அ. அப்போஸ்தலர் 17:30,31-ம் வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறதாவது: “இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். ஏனென்றால் அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.” தேவன் இக்காரியத்தை ஒரு கட்டளையாகச் சொல்லுகிறார்.

குறிப்பு: செய்தி தெளிவாக இருக்கிறது. மனந்திரும்பு அல்லது தவிர்க்கமுடியாத நியாயத்தீர்ப்பை சந்திக்க நேரிடும்.

- ஆ. லூக்கா 13:3-5 “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” என்று இயேசுகிறிஸ்து சொன்னார். ஒருவனும் தான் மனந்திரும்புதலுக்கு அப்பாற்பட்டவன் என்று தன்னைத்தான் எண்ணக் கூடாது என்று இப்பகுதி தெளிவாகக் கூறுகிறது.

குறிப்பு: “மனந்திரும்பி சவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்று இயேசுகிறிஸ்து கூறினார் (மாற்கு 1:15)

- இ. “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும்” பவுல் பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் 20:21).

குறிப்பு:

மனந்திரும்புதலற்ற விசுவாசம் அறிவிற்கு அடுத்த காரியமாகவே இருக்கும். விசுவாசமற்ற மனந்திரும்புதல் வெறும் உணர்ச்சி வசமாகும். இவ்விரண்டும் உண்மையான மனந்திரும்புதலுக்கு மிக அவசியமாகும்.

VI. மெய்யான மனந்திரும்புதலை உண்டாக்குவது எது?

அ. தேவதயவு : ரோமர் 2:4

தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

குறிப்பு :

லூக்கா 16:25 நரகத்திலிருந்த ஐசுவரியவான், தன் கிருபையின் காலத்தில் தன் நன்மைகளை அனுபவித்தான். அவன் தேவதயவை அசட்டைசெய்து தேவனை மறந்தான் என்று போதிக்கிறது. 2 பேதுரு 3:9 “ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி தேவன் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” என்று கூறுகிறது. தேவனுடைய நிலையான தயவு, பொறுமை, நீடியசாந்தம், அன்பு இவைகள் நம்மை மனந்திரும்பவும், இரட்சிப்பதையும் ஏவவேண்டும். அந்தக் கிருபையை நாம் அசட்டைபண்ணினால் நாம் அதை இழக்க நேரிடும்!

ஆ. தேவனுக்கேற்ற துக்கம் : 2 கொரிந்தியர் 7:10

இந்த கொரிந்தியர்கள் மனந்திரும்புதலுக்கேற்ற துக்கம் கொண்டார்கள். தேவனுக்கேற்ற துக்கம் மனந்திரும்புதலை ஏற்படுத்துகிறது, என்று சொல்லி பவுல் மகிழ்ச்சியுற்றார்.

குறிப்பு :

துக்கம் மாத்திரம் மனந்திரும்புதல் அல்ல. ‘சுயம்,’ ‘பாவம்’- தேவன் இவைகளைக் குறித்து தேவையான மாற்றத்தை ஒருவனுடைய மனதிலும், சுவாஸ்தியத்திலும் ஏற்படுத்தக்கூடிய துக்கமே உண்மையானது.

இ. சவிசேஷத்தைப் பிரசங்கித்தல் : மத்தேயு 12:41, அப்போஸ்தலர் 5:30-33, 24:25

யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு அவர்கள் மனந்திரும்பினார்கள். பேதுரு பிரசங்கித்தபொழுது யூதர்கள் தங்கள் இருதயத்திலே நொறுக்கப்பட்டார்கள். பவுல் பிரசங்கித்தபொழுது பேலிக்ஸ் பயந்தான்.

குறிப்பு :

சிறந்த பிரசங்கம் இதயம் குத்தப்படுதலையும், மனந்திரும்புதலையும் ஏற்படுத்தும். இவ்வாறான இதய நொறுக்குதலின் வல்லமையோடு பிரசங்கிக்கக்கூடிய ஊழியர் எழும்புவது அவசியம்.

VII. விசுவாசிகளுக்கும், அவிசுவாசிகளுக்கும் மனந்திரும்புதலின் கொள்கை எவ்வாறு பொருந்தும்?

அ. கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் பின்வாங்கின நிலைமையிலிருந்தும், தவறுதல்களிலிருந்தும், செய்த பாவத்திலிருந்தும் மனந்திரும்பும்படி அழைக்கப்படுகின்றனர். உதாரணமாக, கொரிந்துசபை விசுவாசிகள் தங்கள் சபையிலிருந்த பாவத்திற்கு எதிராக செயல்படத் தவறிவிட்டனர். பவுல் அவர்களை முதலில் கண்டித்தார், பின்பு அவர்கள் மனந்திரும்புதலுக்கேற்ற துக்கம் கொண்ட பொழுது அவர்கள் பேரில் மகிழ்ச்சி அடைந்தார் (1 கொரிந்தியர் 5:1-7; 2 கொரிந்தியர் 7:7-10).

தாவீது தேவனுக்கேற்ற மனிதனாயிருந்தும், வெட்கத்திற்குரிய பாவத்தைச் செய்தான் (2 சாமுவேல் 11:1-21). சங்கீதம் 51-ல் தாவீது உண்மையாக மனந்திரும்பினார் என்பது காணப்படுகிறது. வெளிப்படுத்தினவிசேஷத்தில் 2,3 அதிகாரங்களில் சொல்லப்பட்ட ஏழு சபைகளில் ஐந்து சபைகள் மனந்திரும்பும்படி அழைக்கப்பட்டன.

எபேசு : ஆதியில் கொண்ட அன்பை விட்டதினாலும்

பெர்கமு : பிலேயாமின் கொள்கையையும், நிக்கொலாயின் கொள்கையையும் பின்பற்றி விக்ரிங்களுக்குப் படைத்தவைகளை புசித்ததினாலும், அவிசுவாசிகளுடன் விவாக இணைப்பை ரசித்தப்படுத்தினதினாலும், வேசித்தனம் பண்ணினதினாலும்

தியத்தீரா : யேசுபேலைப்போல தேவனுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணும்படி, அவர்களை வஞ்சிக்கவும், போதிக்கவும், இடங்கொடுத்ததினாலும்

சர்தை : ஆவியில் மரித்தவர்களாயிருந்ததினாலும்

லவோதிக்கேயா : அனலுமின்றி, குளிர்மின்றி இருந்து தங்கள் ஐசுவரியத்தில் திருப்தி கொண்டிருந்ததினாலும்

மேற்கண்ட ஐந்து சபைகளும் மனந்திரும்படி அழைக்கப்பட்டன.

ஆ. அவிசுவாசிகள் தங்கள் பாவங்களைவிட்டு மனந்திரும்பும்படி அழைக்கப்படுகின்றனர் (அப்போஸ்தலர் 2:38, 3:20, 8:22). கர்த்தரிடத்திற்குத் திரும்பும்படி அழைக்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 20:21, 26:20).

1 தெசலோனிக்வேயர் 1:10). தங்கள் விசுவாசத்தை சவிசேஷத்தின்மேலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலும் வைக்கவும் ஏவப்படுகின்றனர் (மாற்கு 1:15; அப்போஸ்தலர் 20:21).

VIII. தேவன் எப்பொழுதாவது மனந்திரும்பினது உண்டா?

அ. பழைய ஏற்பாட்டில் அநேக வசனங்கள் தேவன் மனஸ்தாபப்பட்டார் என்று குறிப்பிடுகின்றன :

1. ஆதியாகமம் 6:6 “பூமியிலே தேவன் மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார்.”
2. யாத்திராகமம் 32:14 “கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டார்.”
3. 1 சாமுவேல் 15:11 “நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது” என்றார்.

ஆ. வேதம் திட்டவட்டமாக “தேவன் மனந்திரும்புகிறதில்லை, அவர் மனந்திரும்பக்கூடியவரும் அல்ல” என்று நமக்குப் போதிக்கிறது.

1. எபிரெயர் 7:20 “கர்த்தர் ஆணையிட்டார். அவர் மனம்மாறாமலும் இருப்பார்.”
2. எண்ணாகமம் 23:19 “தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல.”
3. மல்கியா 3:6 “நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகவில்லை.”

குறிப்பு :

இச்சான்றுகள், தேவன் ஒரு தவறு செய்தார் அல்லது ஒரு பாவம் செய்தார் அல்லது ஒரு குற்றத்தை செய்து விட்டார். அதினிமித்தம் மனந்திரும்பினார் என்று காட்டுமன்றால், தேவன் தேவனாயிருக்க முடியாது.

இ. ஆகவே இது இவ்விதமாக விவரிக்கப்பட்டுள்ளது :

தேவன் என்றென்றும் பரிசுத்தமுள்ளவரும், தவறு செய்யக்கூடாதவருமாயிருக்கிறார். மக்களும், ஜாதிகளும், தங்கள் தேவனைக்குறித்தான சரியான எண்ணங்களை மாற்றித் தவறுசெய்யும்பொழுது, தேவன் அவர்களுக்கு நேராகத் தன் நடத்தையை மாற்றிக்கொள்ள நேரிடுகிறது. அவர் அவர்களுக்குத் தன் கிருபையைக் காண்பித்து, அவர்களைக் கண்டித்து திருத்துவதின்மூலம், தான் மனம்மாறுகிறவர்போல் காணப்படுகிறார். அதேவிதம், மனிதர் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்பும்பொழுது தேவன் அவர்களுக்குச் செய்யவிருந்த தீங்கினிமித்தம் மனஸ்தாபப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. தேவன் எவ்வகையிலும் தன் கர்த்தத்துவத்தின் எல்லாத் தன்மைகளுக்கும் ஏற்றவாறு உண்மையுள்ளவர்.

முடிவுரை, செய்திச்சுருக்கம், மேன்மைப்படுத்தல் :

ஒருவன் தன் இருதயத்தில் பாவத்தைக்குறித்து உணர்த்தப்படும்பொழுது மனந்திரும்புதல் ஆரம்பிக்கிறது. இருதயத்தில் கிரியைசெய்கிற இக்கிருபை பரிசுத்த ஆவியானவரால் ஏற்படுகிறது (யோவான் 16:8). தன் பாவங்கள் தன் வாழ்க்கையைக் கறைப்படுத்துகின்றன. அவைகள் தேவனுக்கு விரோதமானவையென்று அவன் உணர்த்தப்படுகிறான். இந்த குற்றப்படுத்தல் மூலம், தாங்கமுடியாத துக்கம் ஏற்படுகிறது. இது அப்பாவியை இனிவரும் கோபாக்கினைக்கு தப்பி ஓடவும், தேவனிடத்தில் பாவ மன்னிப்புக்காகத் திரும்பவும் ஏவுகிறது. இவ்விதம், அவன் தன் இரட்சிப்புக்காக பாவநிவாரணபலியாக, தனக்குப் பதிலாக அமைந்த இயேசுகிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் இவற்றின்மேல் தன் முழு நம்பிக்கையையும் வைக்கிறான்.

மனந்திரும்புதல் என்பது :

மனம், “நான் குற்றவாளி” என்று ஒத்துக்கொள்வதும், இருதயம், “என் பாவத்திற்காக நான் துக்கம் கொள்கிறேன்” என்று சொல்வதும், சித்தம், “ஆண்டவரே நான் உம்மை விசுவாசிக்கிறேன்” என்று முறையிடுவதுமான மூன்று அம்சங்களையும் கொண்டதாகும். இப்பொழுது நாம் தீர்க்கதரிசிகள், யோவான்ஸ்நான்கன், இயேசு மற்றும் அப்போஸ்தலர்கள் யாவருடனும் சேர்ந்து அதிக சுறுசுறுப்புடனும், மன உருக்கத்துடனும் இந்த உண்மையை யாவருக்கும் எடுத்துச் சொல்லுவோமாக. நீங்களும், உங்கள் வாழ்நாளில் ஒருசமயம் தேவனிடத்தில் மனந்திரும்பினீர்கள் என்பதையும், கிறிஸ்துவின்மேல் உங்கள் விசுவாசத்தை வைத்தீர்கள் என்பதையும் உங்கள் விக்கிரகங்களைவிட்டு திரும்பி, ஜீவனுள்ள, உண்மையான தேவனை சேவிக்கும்படி தீர்மானித்தீர்கள் என்பதையும் உறுதிபண்ணிக்கொள்ளுங்கள்.

மாணவர் கவனத்திற்கு :

1. வேகமாக இப்பாடத்தை மாத்திரம் படிப்பதினால் வேத அறிவோ அல்லது ஆவிக்குரிய வளர்ச்சியோ உண்டாகாது.
2. விடைத்தாள்களில் உங்கள் விடைகளை அளிக்குமுன்னதாக பாடத்தையும், கேள்விகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மனந்திரும்புதல்

ஒவ்வொரு மாணவரும் பதில் அளித்து அனுப்ப வேண்டிய முகவரி

இயக்குனர், ரோக்மா இலவச அஞ்சல் வழிக் கல்வி, தபால் பெட்டி எண் - 9, மதுரை - 625 010.

[பூர்த்தி செய்த பின்பு விடைத்தானை மட்டும் தனிப்படுத்தி தபாலில் அனுப்பவும்]

சரியான விடையை வட்டமிட்டு ○ காட்டவும்

1. மனந்திரும்புதலின் உபதேசத்தை நாம் படிப்பதன் முக்கிய காரணம் என்ன ?
 - a. வேதாகமம் மனந்திரும்புதலைக்குறித்துப் பேசுகிறது
 - b. அநேக மக்கள் மனந்திரும்புதலின் அவசியத்தை நிராகரிக்கின்றனர்
 - c. அதன் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்
2. ஆழ்ந்த வருத்தம் என்பது என்ன ?
 - a. உங்களை சீரமைத்துக் கொள்வது
 - b. உங்களது பாவத்திற்காக நீங்களே பரிகாரம் தேடுவது
 - c. மனந்திரும்பாமல் பாவத்திற்காக வருந்துவது
3. மறுமலர்ச்சி என்பது என்ன ?
 - a. உங்களது சொந்த வல்லமையால் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முயற்சிப்பது
 - b. உங்களது பாவத்திற்காக எதையாவது செலுத்துவது
 - c. மனந்திரும்பாமல் பாவத்திற்காக வருந்துவது
4. தானே பாவத்திற்கு தேடும் பாவ நிவாரணம் என்பது :
 - a. உங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது
 - b. உங்களது பாவத்திற்காக நீங்களே பரிகாரம் செய்வது
 - c. மனந்திரும்பாமலே பாவத்திற்காக வருந்துவது
5. மனந்திரும்புதல் என்ற வார்த்தையின் பொருள் :
 - a. மன்னித்தல்
 - b. பாவத்திற்காக வருந்துவது
 - c. மனதில் ஏற்படும் மாற்றம்
6. யார் மனந்திரும்ப வேண்டும் ?
 - a. யூதர்கள் b. புறஜாதியினர் c. யூதர்கள், புறஜாதியினர் அனைவரும்
7. மனந்திரும்புதல் எதற்கு அவசியம் ?
 - a. இரட்சிப்புக்கு அவசியம் இல்லை
 - b. இரட்சிப்புக்கு அவசியம்
 - c. மனிதனை சந்தோஷப்படச் செய்கிறது
8. மனந்திரும்பும்படி அழைக்கப்படுவது யார் ?
 - a. அவிசுவாசிகள் மட்டும்
 - b. விசுவாசிகள் மட்டும்
 - c. விசுவாசிகளும், அவிசுவாசிகளும்

9. தேவன் எப்பொழுது, ஏன் மனம்மாறுகிறார் ?
- அவர் தவறு செய்யும் பொழுது
 - மனிதன் தன்னுடைய செயலில் மாறும்பொழுது, தேவன் அவனோடு ஈடுபடுகிறார்; இது நமக்கு அவர் மனம் மாறுவது போலத் தோன்றுகிறது
 - மனிதன் மனந்திரும்ப மறுக்கும்பொழுது, அவர்களின் தண்டனையைக்குறித்து தேவன் தம்முடைய மனதில் மாறுகிறார்
10. மனந்திரும்புதல் எப்பொழுது ஆரம்பிக்கிறது ?
- அழுகையும், கண்ணீரும் வரும்போது
 - நல்ல வாழ்க்கையைத் தொடங்குவதன் மூலம்
 - பாவ உணர்வு அடையும் போது
11. மனந்திரும்பும்படி பாவினை உணர்த்துவது யார் ?
- பரிசுத்த ஆவியானவர்
 - இயேசு கிறிஸ்து
 - பிதா
12. உண்மையான மனந்திரும்புதல் எதனுடன் தொடர்புடையது ?
- விசுவாசத்தோடு தொடர்புடையது
 - பிறர்க்கு உதவுவதோடு தொடர்புடையது
 - சபைக்குச் செல்வதோடு தொடர்புடையது
13. **பொருத்துக :-** மெய்யான மனந்திரும்புதலை உண்டாக்குவது எது? (சரியான வசனத்தை வார்த்தைக்கு முன் எழுதவும்)
- | | | |
|-------|-----------------------------|-----------------------|
| ----- | தேவ தயவு | a. மத்தேயு 12:41 |
| ----- | தேவனுக்கேற்ற துக்கம் | b. ரோமர் 2:4 |
| ----- | சுவுசேஷத்தைப் பிரசங்கித்தல் | c. 2 கொரிந்தியர் 7:10 |
14. மனந்திரும்புதலில் காணப்படும் மனிதத்தன்மைகள் **மூன்றை** வரிசைப்படுத்தவும்.
(உணர்வுகள், துக்கம், மனது, கண்கள், சித்தம், கேட்பது, உணர்ச்சி)
- -
 -
15. பழைய ஏற்பாட்டில் மனந்திரும்புதலைக் காண்பிக்கும் **இரண்டு** வேத வசனங்களைக் குறிக்கவும்.
(யோபு 42:6; அப்போஸ்தலர் 17:30; எசேக்கியல் 14:6; சங்கீதம் 51:16)
- -
16. கீழே உள்ள வசனங்களில், மனந்திரும்பும்படி அழைக்கும் **இரண்டு** வசனங்களை எழுதவும்.
(மத்தேயு 4:17; யோவான் 3:16; அப்போஸ்தலர் 17:30; ரோமர் 12:1)
- -

அவசியமாக உங்கள் பெயரையும் முழு முகவரியையும் தெளிவாக எழுதவும்

பதிவு எண் : _____

முழு பெயர் : _____

முகவரி : _____